TVS MOTOR COMPANY TVS TVS Motor Company Limited, Registered Office : "Chaitanya" No.12, Khader Nawaz Khan Road, Chennai - 600006, Tamilnadu, India. Telephone : +91-44-28332115 Fax : +91-44-28332113

11<sup>th</sup> April 2024

BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai 400 001. Scrip code: 532343 National Stock Exchange of India Ltd Exchange Plaza, 5<sup>th</sup> Floor, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai 400 051. **Scrip code: TVSMOTOR** 

Dear Sir(s)/Madam,

#### Reg. : Regulation 30 - Disclosure of events or information under SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

#### Sub. : Postal Ballot Advertisement

\*\*\*

We enclose copies of the advertisement published in newspaper viz., Business Standard and Makkal Kural today, i.e., 11<sup>th</sup> April 2024, in connection with Postal Ballot Notice.

This is also available at the Company's website viz., <u>www.tvsmotor.com</u>.

Thanking You,

Yours faithfully For TVS MOTOR COMPANY LIMITED

K S Srinivasan Company Secretary

Encl.: a/a

# **QS World University Rankings** 2024: JNU India's top-ranked

### 69 Indian universities feature in top 500

#### RAGHAV AGGARWA New Delhi, 10 April

s many as 69 Indian universities have made it to the latest QS World University Rankings with a total of 424 entries across 55 subjects, a 19.4 per cent jump from the previous year's 355.

With this, India became the second most represented country in Asia after China whose 101 institutions were on the list compiled by global higher education experts OS Quacquarelli Symonds.

And, of the total Indian entries this year, a whopping 72 per cent were either new to the list, showed improvement, or maintained their positions. A mere 18 per cent experienced a decline.

Jawaharlal Nehru University (JNU) emerged as the highest ranked Indian university in the list. Under the subject of Development Studies, JNU was ranked 20th in the QS World University Rankings released on Wednesday.

JNU was also the country's topranked university in the subjects of Geography, History, Modern Languages, Politics & International Relations. Anthropology, English Language & Literature and Linguistics.

Institute of Indian Management (IIM) Ahmedabad grabbed the next best rank of 22nd in the subject of Business & Management Studies. Indian Institute of Management (IIM) Bangalore stood the first spot in

AJAI SHUKLA

New Delhi, 10 April

### FRONT BENCHERS

op Indian Universities in 2024 by subjects	
--	--

	-	
Subject	University Globa	l Ranking
Development studies >	JNU	20
Business & management studies >	IIM Ahmedabad	22
Computer science & Information systems	IITDelhi	63
Pharmacy & pharmacology >	NIPER Hyderabad	64
Law 🕨	OP Jindal Global University	72
Mathematics >	IITBombay	89
Medicine 🕨	AIIMS New Delhi	127
Physics & astronomy >	IISc Bangalore	134
Accounting&finance >	IIM Bangalore	151-200
Communication & media studies >	Delhi University	201-250
1	E Á Cou	New OC Merle



the Accounting & Finance subject. The rankings were a comparative analysis on the performance of over 16,400 individual university programmes, taken by stuat over 1.500 dents universities in 95 countries and territories, across 56 academic disciplines and five broad faculty areas of Arts & Humanities,

Engineering & Technology, Life

Sciences, Natural Sciences and Social Sciences. A total of 69 Indian universities made it to the rankings with

424 entries across all subjects. It was 19.4 per cent higher than the previous year's 355 entries. In the broader Asian region,

India secured the second spot in terms of the number of universities featured, trailing behind

China which had 101 universities in the list.

The Indian Institute of Technology, Bombay (IITB) secured 25th rank in the subject of Engineering-Mineral & Mining. Indian Institute of Technology, Madras (IITM) secured 29th spot in Petroleum Engineering.

According to QS, India stands as one of the world's most rapidly expanding research centres.

From 2017 to 2022, its research output surged by an impressive 54 per cent, based on data from Scopus/Elsevier, QS' bibliometric and research affiliate.

This increase is not only more than double the global average but also significantly exceeds the output of its more traditionally recognised Western peers.

"In terms of volume, India is now the world's fourth-largest producer of research, generating 1.3 million academic papers in this period, trailing only behind China's 4.5 million, the United States' 4.4 million, and slightly less than the United Kingdom's 1.4 million," said QS senior vicepresident Ben Sowter. But the Indian universities clearly need to improve the citation count.

"Given its current trajectory, India is on the brink of overtaking the United Kingdom in research productivity. However, in terms of research impact, measured by citation count, India ranks ninth globally for the 2017-2022 period. While it is an impressive result, prioritising high-quality, impactful research and its dissemination within the academic community is the essential next step, Sowter added.

# Fair play: Calcutta HC restrains HUL's 'Glow & Handsome' mark

#### **ISHITA AYAN DUTT & SHARLEEN D'SOUZA** Kolkata/Mumbai, 10 April

The Calcutta High Court (HC) has issued an order of interim injunction, restraining Hindustan Unilever (HUL) from using the mark 'Glow & Handsome' following an application filed by Emami.

In its order passed on April 9, the court has granted HUL one month to take the necessary steps to comply with the order.

A spokesperson for HUL said, "The Calcutta HC has issued an order of injunction for passing off after almost four years in a suit filed by Emami. We are reviewing the order and will take appropriate action." Commenting

on the matter, Shwetank Ginodia, partner at R ing, and essential feature of its Ginodia & Co. LLP, said, "We are glad that the court has allowed Emami's application for interim injunction and restrained HUL from using the 'Glow & Handsome' mark. Emami's stance that HUL has engaged in passing off has been vindicated.'

Emami was represented by a team led by senior advocate Ranjan Bachawat and Shwetank Ginodia.

Emami and HUL have been embroiled in a legal battle over the use of the 'Glow & Handsome' mark for four years

men's range from 'Fair & Lovely' to

Calcutta HC, alleging infringement and passing off of Emami's mark 'Fair and Handsome'. The order states that the petitioner has successfully established a strong prima facie case on merits

'Glow & Handsome'. This move

prompted Emami to immediately

challenge HUL's use of the mark

'Glow & Handsome' before the

regarding the passing off claim. It further asserts that the balance of convenience overwhelmingly favours the orders being passed as requested by the

petitioner. Hindustan Uniles Emami argued that 'Glow & Handsome' was deceptively similar to its registered mark. with Handsome' being a prominent, lead-

mark, 'Fair and Handsome'. Emami also asserted that it was

the first user and pioneer in the men's fairness cream segment. Fair & Handsome was introduced in 2005. Total sales of the product, as mentioned in the order. exceeded ₹2,430 crore up to 2019-20, with advertising expenses surpassing ₹400 crore since 2005.

HUL countered that the term 'Handsome' was purely descriptive and lacked distinctiveness. It argued that 'Handsome' was a generic term also used by other competitors in In 2020, HUL rebranded its the industry and was not used as a standalone mark

and healthy living, too.

increase in spend in wellness

(₹4000 per capita) leads to 0.5 per

cent increase in happiness; 0.27

years of additional life expectancy;

a decrease of 0.72 infant deaths per

1.000 births and 0.26 per cent low-

er risk of premature death from

(cardiovascular diseases, cancer,

diabetes, and chronic respiratory

diseases) for those aged between

Musk, Modi to meet in April; Tesla talks on cards



Prime Minister Narendra Modi last met in June 2023 in New York

Tesla chief Elon Musk will visit India this month to meet Prime Minister Narendra Modi and is expected to make an announcement on plans to invest and open a new factory in the country, two sources with direct knowledge said. Musk will meet Modi in the week of April 22 in New Delhi, and will separately make an announcement about his India plans, said the two sources, who declined to be named as the trip details are confidential.

Reuters is first to report details of Musk's planned India visit. Modi's office and Tesla did not respond to requests for comment. Musk's final India trip agenda could still change.

Musk would be visiting India just as it heads into a two-monthlong election with nearly a billion voters, starting April 19, in which Modi is widely seen winning a rare third term. A Tesla investment announcement during the election would bolster the business-friendly credentials of Modi, who has for years courted foreign companies to set up manufacturing operations in India and create jobs. Musk will be accompanied by other executives during his visit, said the first source

and its impact on food production Musk and Modi last met in New York in June, and Tesla for Khandelwal said that according to a global study by Global Wellness Index (GWI) a 10 per cent

months lobbied India to lower import taxes on electric vehicles while it weighed up a factory there. India last month unveiled a new EV policy lowering import taxes to 15 per cent from 100 per cent on some models if a manufacturer invests at least \$500 million and sets up a factory too.

Tesla has also begun production of right-hand drive cars at its German plant for export to India later this year, sources have said. Musk said this week on X that

India should have electric cars like every other country has electric cars". REUTERS

"atmanirbhar bharat" (self-reliant India), Hindustan Shipyard Limited HSL, Visakhapatnam (HSL), Visakhapatnam, held a "steel will build the five cutting ceremony" on Wednesday fleet support ships for the first of five fleet support **at an overall cost of** ships (FSS) it is building for the approximately ₹19.000 crore

Indian Navy. These five 44,000-tonne vessels will be the first-of-their kind to be built in India by an Indian Shipyard. This project is expected to generate employment of nearly 16.88 million man-days over a period of eight years.

HSL, Visakhapatnam, will build the five FSS at an overall cost of approximately ₹19,000 crore.

The Cabinet Committee on Security had approved this acquisition on August 16, 2023. The terms of the contract require the ships to

In a ceremony redolent with the spirit of be delivered to the Indian Navy, commencing in mid-2027.

Construction of Navy's fleet support ships begins at HSL

On induction, the FSSs' capability for replenishment of fleet warships at sea will bolster the navy's blue water capabilities. The FSS ships, will carry and supply the fighting warships with large quantities of fuel, water, ammuni-

tion and stores. This will enable the navy to carry out prolonged operations for extended durations without returning to harbour, thus enhancing the Fleet's strategic reach and mobility.

As a secondary role, the FSS ships will be

equipped for Humanitarian Aid and Disaster Relief (HADR) operations, such as evacuating personnel from emergency situations. This would also enable the quick delivery of relief material at the site of natural calamities.

The Indian Navy has always maintained such a capability, enabling it to respond to disaster situations such as the Indian Ocean tsunami on December 2004

"With a completely indigenous design and sourcing of majority of the equipment from indigenous manufacturers, this shipbuilding project will boost the Indian shipbuilding Industry. It is also in consonance with the government of India (GoI)c initiatives of Aatmanirbhar Bharat (self-reliant India), Make in India and Make for the World," stated the MoD on Wednesday.

### Anti-ageing, 'happiness med' to shape healthcare demand

#### SOHINI DAS

Mumbai, 10 April

Indian consumers' view on health and wellness has changed after the pandemic and their interest in anti-aging products and personalised 'happiness medicine' is growing, an investment management company's report has said, citing 40 areas of preference.

Consumers' focus is on understanding mental wellbeing and four non-communicable diseases how physical health is shaped by stress, violence, chronic diseases and work culture, said Kapil Khandelwal, managing partner at El-Toro Finserve LLP. They are

concerned about climate change More on business-standard.com

Our Company was incorporated as a Private Limited Company with the name of "Z-Tech (India) Private Limited" under the Companies Act, 1956 vide certificate of incorporation dated November 09, 1994, issued by Registrar of Companies, Delhi, bearing registration no. 62582. Further, our Company was converted into a Public Limited Company in pursuance of a special resolution passed by the members of our Company at the Extra-Ordinary General Meeting held on November 20, 2023 and the name of our Company changed from "Z-Tech (India) Private Limited" to "Z-Tech (India) Limited" & Registrar of Companies, Delhi has issued a new certificate of incorporation companyed by the companyed the date of the companyed and the companyed a

**TATA CONSULTANCY SERVICES LIMITED** 



### **TVS MOTOR COMPANY LIMITED** TVS Regd. Office: "Chaitanya", No.12, Khader Nawaz Khan Road, Nungambakkam, Chennai – 600 006 Tel: 044 - 28332115 CIN: L35921TN1992PLC022845

Website: www.tvsmotor.com; E-mail:contactus@tvsmotor.com

onsequent upon conversion dated January 11, 2024, bearing CIN U74899DL1994PLC062582 Registered Office: Plot 140, Khasra No. 249, Mangla Puri, Gadaipur, South-West Delhi, New Delhi- 110030 India Tel: 011-35017243, Fax: N.A., Website: http://www.ztech-india.com/; E-mail: cs@ztech-india.com Company Secretary and Compliance Officer: Mr. Ashish Goel OUR PROMOTERS: MS. SANGHAMITRA BORGOHAIN AND M/S TERRAMAYA ENTERPRISES PRIVATE LIMITED

THE ISSUE

INITIAL PUBLIC OFFERING UP TO 33.91.200 EQUITY SHARES OF RS. 10/- EACH ("EQUIT" INITIAL PUBLIC OFFERING UP TO 33,91,200 EQUITY SHARES OF RS. 10/- EACH ("EQUITY SHARES") OF Z-TECH (INDIA) LIMITED ("ZTIL" OR THE "COMPANY") FOR CASH AT A PRICE OF RS. [\*]/- PER EQUITY SHARE (THE "ISSUE PRICE"), AGGREGATING TO RS. [\*] LAKHS ("THE ISSUE"). OUT OF THE ISSUE, 1,70,400 EQUITY SHARES AGGREGATING TO RS. [\*] LAKHS ("THE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER ("MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION I.E. ISSUE OT 32,20,800 EQUITY SHARES OF FACE VALUE OF RS. 10/- EACH AT AN ISSUE PRICE OF RS. [\*]/- PER EQUITY SHARE AGGREGATING TO RS. [\*] LAKHS IS HEREINAFTER REFERRED TO AS THE "NET ISSUE". IN ELISUE AND THE RISSUE FILSIE MALL CONSTITUTE 76 50 % AND 25 17% % RESPECTIVELY OF THE POST AND THE NET ISSUE WILL CONSTITUTE 26.50 % AND 25.17% %, RESPECTIVELY OF THE POST Issue paid up equity share capital of our company.

THIS ISSUE IS BEING MADE THROUGH BOOK BUILDING PROCESS. IN TERMS OF CHAPTER I THIS ISSUE IS BEING MADE THROUGH BOOK BOILDING PROCESS, IN TERMS OF CHAPTER TA OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018 (THE "SEBI (ICDR) REGULATIONS"), AS AMENDED READ WITH RULE 19(2)(B) OF SECURITIES CONTRACTS (REGULATION) RULES, 1957, AS AMENDED. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO THE CHAPTER TITLED "ISSUE PROCEDURE" BEGINNING ON PAGE 320 OF THE DRAFT RED HERRING PROSPECTUS.

#### CORRIGENDUM: NOTICE TO INVESTORS

This Corrigendum should be read with the Draft Red Herring Prospectus dated February 18, 2024 The company has received an application from Shashank Gupta (as a trustee of Sandalwoo Holding Trust), and holding 4,900 Equity Shares of Terramaya Enterprises Private Limited constituting 49.00% of share capital of the company as on the Draft Red Herring Prospectus, to ansfer its shares in the following manner:

Date of transfer	Name of Transferor	Name of Transferee	No. of shares	Face Value	
April 08, 2024	Sandalwood Holding Trust	Sanghamitra	3,900	Rs. 10/-	
	(Shashank Gupta Trustee)	Borgohain		each	
With effect to this transfer, the shareholding of the Sandalwood Holding Trust in the Terramaya Enterprises Private Limited will be 10.00%.					

These pertinent alterations will be reflected in the section titled "Our Promoters" and will be onsistently updated throughout the Red Herring Prospectus.

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning a ascribed to them in the Draft Red Herring Prospectus.

BOOK RUNNING LEAD MANAGER	REGISTRAR TO THE ISSUE	COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER			
Narnolia <sup>®</sup>	Maashitla*	Mr. Ashish Goel Plot 140, Khasra No. 249, Mangla Puri, Gadaipur, South West Delhi, New Delhi- 110030, India Tel: + 011-35017243 Email: cs@ztech-india.com			
NARNOLIA FINANCIAL SERVICES LIMITED 201, 2nd Floor, Marble Arch, 236 B A.J.C Bose Road, Kolkata, West Bengal-700020, India Tel: + 91-8130678743; Email: pankaj.passi@manolia.com Contact Person: Mr. Pankaj Pasi Website: www.narnolia.com SEBI registration number: INM000010791 CIN: U51909WB1995PLC072876	MAASHITLA SECURITIES PRIVATE LIMITED 451, Krishna Apra Business Square, Netaji Subhash Place, Pitampura, Delhi - 110034, India Tel: 011-45121795 Email: ipo@maashitla.com Website: www.maashitla.com Contact Person: Mr. Mukul Agrawal SEBI Registration Number: INR000004370 CIN: U67100DL2010PTC208725	Investors can contact our Compiance Officer, the Lead Manager or the Registrar to the Issue, in case of any pre-issue or post-issue related problems, such as non-receipt of letters of allottent, non-credit of allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders and non-receipt of tunds by electronic mode etc.			
All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the Draft Red Herring Prospectus. For Z-TECH (INDIA) LIMITED On Behalf of the Board of Directors St/-					
Place: Delhi Date: April 11, 2024	n	ls. Sanghamitra Borgohain Managing Director			

#### NOTICE

#### Sub: Transfer of Equity Shares of the Company to the Investor Education and Protection Fund (IEPF) Account

The provisions of Section 124(6) of the Companies Act. 2013 ("Act") read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("Rules"), amongst other matters, contain provisions for transfer of unclaimed dividend to IEPE and transfer of shares, in respect of which dividend remains unclaimed for seven consecutive years or more to IEPF Account. Companies are required to inform the shareholders at the latest available address whose shares are liable to be transferred to the IEPF Authority three months prior to the due date of transfer of shares and simultaneously publish the notice in the newspapers. This Notice is published pursuant to the provisions of the Act and Rules

Individual communication is being sent to the registered address of the shareholders whose dividends are lying unclaimed for seven consecutive years and whose shares are liable to be transferred to IEPF.

The complete details of these shareholders are being uploaded on the Company's website www.tcs.com

In case the dividends are not claimed by the concerned Shareholder(s) by July 16, 2024 for Final Dividend 2016-17, necessary steps will be initiated by the Company to transfer shares held by the concerned shareholder(s) to IEPF without further notice in the following manner:

case the shares are held:

- In physical form New share certificate(s) will be issued and transferred in favour of IEPF on completion of necessary formalities. The original share certificate(s) which stand registered in the name of shareholder will be deemed cancelled and non-negotiable
- In demat form The Company shall inform the depository by way of corporate action for transfer of shares lying in shareholder's demat account in favour of IEPF

The shareholders may note that in the event of transfer of shares and the unclaimed dividends to IEPF. concerned shareholder(s) are entitled to claim the same from IEPF Authority by sending physical copy of requisite documents to the Company for obtaining the entitlement letter, pursuant to Circular dated July 20, 2022 issued by IEPF Authority, and there after submitting online application in the prescribed Form IEPF-5 available on the website www.iepf.gov.in.

The shareholders may further note that the details of unclaimed dividends and shares of the concerned shareholder(s) uploaded by the Company on its website www.tcs.com shall be treated as adequate notice in respect of issue of the new share certificate(s) by the Company for the purpose of transfer of shares to IEPF pursuant to the Rules. Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend and equity shares transferred to the IEPF.

In case the shareholders have any queries on the subject matter, they may contact Link Intime India Private Limited, Unit: Tata Consultancy Services Limited, C-101, 1st Floor, 247 Park, Lal Bahadur Shastri Marg, Vikhroli (West), Mumbai - 400 083, Tel: +91 810 811 8484, Fax: +91 22 6656 8494. Website: https://www.linkintime.co.in/.

For	Tata Consultancy Services Limited
Place : Mumbai	Sd/- Pradeep Manohar Gaitonde Company Secretary
Date : April 10, 2024	
Registered Office: 9th Floor, Nirmal Building, Nariman Point, Mumbai 400 021 Tel: +91 22 6778 9595 Email: <u>investor.relations@tcs.com</u> Website: <u>www.tcs.com</u> CIN: L22210MH1995PLC084781	

#### NOTICE PURSUANT TO SECTION 110 OF THE **COMPANIES ACT, 2013 AND THE COMPANIES** (MANAGEMENT AND ADMINISTRATION) RULES, 2014 **Dispatch of Postal Ballot Notice**

Members are hereby informed that the Company has on 10th April 2024, sent the Notice to the members pursuant to Section 110 of the Companies Act, 2013 (the Act), in relation to the special resolutions as contained in the Notice. in electronic mode to the members, whose e-mail IDs are registered with the Company or the Depository Participant(s)

The Company has offered e-Voting facility for voting in accordance with the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Company has engaged National Securities Depository Limited (NSDL) for this purpose. The Board of Directors of the Company have appointed Mr K Sriram, Practicing Company Secretary, Chennai, as Scrutinizer for conducting the e-Voting in a fair and transparent manner.

Members are therefore requested to carefully read the instructions for voting and to note the following:

Sr No	Particulars	Details
1	Statement on special businesses transacted by e-Voting	<ol> <li>Approving the appointment of Mr Vijay Sankar (DIN: 0000787 as a Non-Executive Independent Director for a term of 5 (fiv years.</li> </ol>
		<ol> <li>Approving the appointment of Mr Shailesh Haribhal (DIN: 00007347) as a Non-Executive Independent Director for term of 5 (five) years.</li> </ol>
		<ol> <li>Approval of 'TVS Motor Company Employee Stock Option Pla to the eligible employees of the Company.</li> </ol>
		4. Authorisation for secondary acquisition of equity shares TVS Motor Company Limited by TVSM Employees Stock Optio Trust for implementation of 'TVS Motor Company Employe Stock Option Plan' and providing financial assistance in th regard.
2	Date of completion of dispatch of Notice	10.04.2024
3	Cut-off date for determining the eligibility to vote through electronic means	05.04.2024
4	Date of commencement of voting by electronic mode	11.04.2024 (9.00 a.m.) (IST)
5	Date of end of voting by electronic mode. Voting by electronic means shall not be allowed beyond the said date.	10.05.2024 (5.00 p.m.) (IST)
6	Day, date and venue of declaration of results and the link of the website where such results will be displayed.	On or before Saturday, the 11 <sup>th</sup> May 2024 at the Company registered office at "Chaitanya" No.12, Khader Nawaz Khan Roa Nungambakkam, Chennai – 600 006 and Company's website via www.tvsmotor.com
7	Website details of the Company / Agency, where the Notice of Postal Ballot is displayed.	www.tvsmotor.com / www.evoting.nsdl.com
8	Contact details of the person responsible to address the grievances connected with e-Voting	Company       : Mr K S Srinivasan, Company Secretary,         Email ID's       : contactus@tvsmotor.com,         corpserv@integratedindia.in         Telephone No       : 044-28332115         NSDL       : Ms Pallavi Mhatre, Manager, NSDL         Email ID       : evoting@nsdl.co.in         Telephone Nos : 022-48867000/022-24997000         Frequently Asked Questions and e-voting manual available         www.evoting.nsdl.com under downloads section.
	reholders holding shares in electronic form and who have i ils in their demat account, as per the process advised by thei	not updated their email details are requested to register / update t r Depository Participant. By Order of the Boo For TVS Motor Company Limit
Cher	nnai	K S Sriniva:









10<sup>th</sup> April 2024



Company Secretary

### மக்கள்5@குரல்



## தி.நகரில் புதிதாக வெங்கடேசுவர பெருமாள் கோவில்: ஜி.ஆர்.டி. குழுமம் ரூ.1 கோடி நன்கொடை

சென்னை, ஏப்.11– சென்னை தியாகராயநகர், வெங்கட்நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைக்கப்பட்டுள்ள சார்பில் வெங்கடேசுவா பெருமாள் கோவில் கடந்த 49ஆண்டுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு இடப்பற்றாக்குறை இருந்து அருகில் வருவதால் உள்ள 3 கிரவுண்டு இடத்தை ரூ.14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர அருகில் உள்ள மற்ற ஒருசில இடங்களும் வாங்கப்பட்டு 11 கிரவுண்டு இடத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன்னுடைய சொந்த நிதியில் மன்னர் காலங்களில் கட்டுவது போல் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடியில் புதிதாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தொழிலதிபர்கள், தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பலர் நன்கொடை அளித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜி.ஆர்.டி. குழும தலைவர் ஜி.ஆர். ரூ.1 கோடிக்கான ராஜேந்திரன் காசோலையை வழங்கி உள்ளார்.

உடன் ஜி.ஆர்.டி. குழும இயக்குனர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன்

மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். கோவில் லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம், ரூ.1 கோடி நன்கொடை வழங்கு பவர்களுக்கு தொகைக்கு ஏற்றவாறு திருமலையில் தங்கும் வசதியுடன் சாமி தரிசனம் செய்யவும், சென்னை

வெள்ளி பிரசாதங்கள், தங்கம், வினியோகிக்கப்படும் டாலர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்று என்று தமிழ்நாடு, புதுச்சேரி திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ. சேகர் ரெட்டி கூறினார்.

கட்டுவதற்கு,

€Љ.1

### மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உகாதி விழா

மேல்மருவத்தூர், ஏப்.10-ஆதிபராசக்தி மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் உகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் நேற்று முதலாக அதிகாலை 3 மணி அளவில் மங்கள இசை முழங்க குரு பீடத்தில் உள்ள பங்காரு அடிகளாரின் உறைவிடம் அலங்கரிக்கப்பட்டு மலர்களால் குரு போற்றி மந்திரம் படிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு மந்திரங்கள் முழங்க அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்றது. கீபாரகனை இதனைத் தொடர்ந்து சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்கத் தலைவர் அடிகளாருக்கு லட்சுமி பங்காரு ஆந்திர தெலுங்கானா மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.

இதனை அடுத்து யுகாதி பண்டிகையை யொட்டி பக்தர்களுக்கு வெல்லம், வேப்பம் பூ ஆகியவற்றால் செய்த யுகாதி பச்சடியினை செவ்வாடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். மேலும் பக்தர்கள் அருள் கூடத்தில் உள்ள அடிகளாரின் பாதுகைக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து சித்தர் பீடத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணி அளவில் தெலுங்கானா ஆந்திரா மற்றும் நன்மைக்காகவும் மாநில உலக நன்மைக்காகவும் தங்கத் தேர் பவனி சிக்கர் பீடக்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆன்மிக இயக்க விழாவை துணைத்தலைவர்கள் செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக ஆந்திரா இயக்க மாநில தலைவர் கங்காதரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தெலுங்கானா தலைவர் கலாதர்,

<u>நிர்</u>வாகிகள் சுரேஷ்குமார், சரிதா, ஹரிநாத், சீதா ராம ரெட்டி செய்திருந்தனர்.

11-4-2024 7

### பாண்டிச்சேரியில் மின்னணு வாக்கு எந்திரங்களில் தேர்தல் சின்னம் பதிக்கும் பணி துவங்கியது: தேர்தல் அலுவலர் குலோத்துங்கன் நேரில் ஆய்வு

பாண்டிச்சேரியில் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் மோதிலால் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் சின்னங்களை பொருத்தும் പഞ്ഞി இன்று காலை துவங்கியது.

கலெக்டரும், தேர்தல் குலோத்துங்கன் அதிகாரியுமான பணிகளை நேரில் இந்தப் அரசியல் கட்சி பார்வையிட்டார்.

பாண்டிச்சேரி, ஏப் 11– பிரமுகர்கள் முன்னிலையில் பணி நடந்து வருக<u>ிறது</u>

பாண்டிச்சேரியில்ஒருதொகுதிக்கான வேட்பாளர்கள் தேர்தலில் 26இருக்கிறார்கள். களக்கில் இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 250 ஊழியர்கள் இந்தச் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் அங்கங்கே இதற்கான

பணிகள் நடைபெற்று வருகிறது.

### வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சென்னை, ஏப்.11–

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா, வருகிற 13ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.

இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர்



டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். விழாவில் பட்டமளிப்பு முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

சினிமாவின் மெகா தெலுங்கு சிரஞ்சீவியின் மகனான ஸ்டார் ராம்சரண் 'ரங்கஸ்தலம்', 'தூபான்', 'துருவா', 'ஆச்சார்யா' போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படம் இவருக்கு பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்த்தையும் வழங்கியது. அந்த படத்தில் இவரது ரசிகர்களை நடிப்பும், நடனமும் வெகுவாக கவர்ந்தது.

ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தில் நடிக்கிறார்.

பொது அறிவிப்பு

#### Petitione -Versus-1. Mr.S. Selvakumar. 2. National Insurance Company Limited, Chennai Division-XI, Respondents Mr. S. Selvakumar.

Before The Motor Accident

Claims Tribunal ( SPECIAL JUDGE - 1 SCC)

( SFEUIAL JUDGE - 1 SCC) AT CHENNAI M.C.O.P. NO 3644 OF 2023 Mrs.M.Kalimani, Wo. Mr.Murugesan, No 70. NSK Macar

No.70, NSK Nagar, Kundrathur, Chennai –600 069.

S/o.Mr.Samadhana Nadar, No.5/9, 1st Street, N.G.O Colony. Padappai, Kancheepuram District Pin Code - 601 301. Notice

Please take notice the above Petitioner has filed the above M.C.O.P No.3644/2023 and the said case is posted to 25.04.2024 for 1st Respondent appearance. That 1st Respondent hereby directed to appear on 25.04.2024 at 10.30 A.M before the Hon'ble Motor accident Claims Tribunal Special Judge-I at Chenna either to person or through a pleader and state objection if any failing which the Hon'ble Court will be pleased to pass exparte

order against you. By order of the court G.Thamizh selvam Counsel for Petitioner

Place : Chennai

Date : 11.04.2024

AT CHENNAI M.C.O.P. NO 3642 OF 2023 **PUBLIC NOTICE** 

#### SHREE CEMENT LTD Registered Office: Link Intime India Pvt Ltd

C-101, 247 Park, L.B.S, Marg, Vikhroli (West), Mumbai - 400083, Maharashtra TO WHOMSOEVER IT MAY CONCERN

NOTICE is hereby given that the certificate[s] for the under mentioned securities of the Company has/have been lost/misplaced and the holder[s] of the said securities applicant[s] has/have applied to the Company to issue duplicate certificate[s].

Name of the holder [and Jt.holder[s], if any]Folio_No[s]Face_ValCertificate_Number[s] Start - EndDistinctive_Number[s] Start - EndNo of SharesR GanesanSCL012503Rs.1010721 - 107221714271 - 1714320 1714321 - 171437050 50					 
R Ganesan   SCI 012503  Rs 10   10/21 - 10/22	Name of the holder [and Jt.holder[s], if any]	Folio_No[s]	Face_Val	Certificate_Number[s] Start - End	
	R Ganesan	SCL012503	Rs.10	10721 - 10722	

The Public are hereby cautioned against purchasing or dealing in any way with the above referred share certificate[s].

Any person who has any claim in respect of the said share certificate[s] should lodge such claim with the Company or its Registrar and Transfer Agents Link Intime India Private Limited 247 Park, C-101, 1st Floor, L. B. S. Marg, Vikhroli (W) Mumbai-400083. TEL: 8108116767 within 15 days of publication of this notice after which no claim will be entertained and the Company shall proceed to issue with the Duplicate Share Certificate[s]

MANJULA,
W/o. R.Ganesan, No.35A/107,
Vanniar Street, Choolaimmedu,
Chennai - 600094. Cell: 9094661330
(Legal Claimant)

W.S.INDUSTRIES (INDIA) LIMITED W JS

CIN: L29142TN1961PLC004568

Registered Office : 108. Mount Poonamallee Road. Porur. Chennai 600 116

## Before The Motor Accident Claims Tribunal ( SPECIAL JUDGE - I SCC )



Notice is hereby given that 1. The Extra-Ordinary General Meeting of the Company will be held on Thursday, the 2nd May 2024, at 3.30 P.M. IST through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) to transact the business as set out in the Notice dated 4th April 2024 of the EGM. 2. The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its Circular No. 2/2022 dated -May 5, 2022, General Circular No. 02 / 2021 dated January 13, 2021 read with General Circular No. 20 / 2020, General Circulars No. 17 / 2020 and 14 / 2020 dated May 5, 2020, April 13, 2020 and April 8, 2020, respectively (collectively referred to as "MCA Circulars"), read with Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and Circular number SEBI/HO/CFD/ CMD1/CIR/P/2020/79 dated – May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act, 2013 ("Act"), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and	ரி சர்வே எண்.651ல் பிபிசி ஸ்பிரிங் பீல்ட் அடுக்குமாடி குடியிருப்பில், ஈபிளாக்கில் பிளாட் 57, 1வது மாடி, பிளாட் 58 2வது மாடி, பிளாட் 60 4வது மாடி, பிளாட் 61 5வது மாடி, மற்றும் எஃப் பிளாக்கில் பிளாட் 71/1, 71/2 1வது மாடி, பிளாட்களுக்கு தலா 1300 ச.அடி கட்டிடமும் அதற்கு பிரிக்கப்படாத தலா 421 சதுர மொத்தம் 2105 சது அடிமனைபும் E&F பிளாக்கின் தரை தளத்தில் 1400 ச.அடி 4 கார் பார்க்கிய ஷெட் கொண்ட சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட	Mrs.P.Dhanalakshmi, W/o.Late.Mr.Palani, No.91, Balavarayan Kulakarai Street, Kundrathur, Chennai - 600069. Petitioner -Versus- 1. Mr.S.Selvakumar, 2.National Insurance Company Limited, Chennai Division-XI, Respondents	2013-ம் வருடத்தைய கம்பெனிகள் சட்ட கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் அஞ்சல் வாக்குப் அறிவ இகனால் அங்கத்தினர்களுக்கு அறிவிக்கப்படுவது எ அல்லது டெபாசிட்டரியுடனோ பதிவு செய்த அங்கத்தின	notor.com CIN : L35921TN1992PLC022845 _ம் பிரிவு 110 மற்றும் 2014-ம் வருடத்தைய ற நிர்வாகம்) விதிகளின்படியான அறிவிப்பு விப்பு அனுப்பியது தொடர்பாக ன்னவென்றால், மின்னஞ்சல் முகவரியை நிறுவனத்துடனோ
1. The Extra-Ordinary General Meeting of the Company will be held on Thursday, the 2nd May 2024, at 3.30 P.M. IST through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) to transact the business as set out in the Notice dated 4th April 2024 of the EGM. 2. The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its Circular No. 2/2022 dated -May 5, 2022, General Circular No. 02 / 2021 dated January 13, 2021 read with General Circular No. 20 / 2020, General Circulars No. 17 / 2020 and 14 / 2020 dated May 5, 2020, April 13, 2020 and April 8, 2020, respectively (collectively referred to as "MCA Circulars"), read with Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/79 dated – May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	பிளாட் 57, 1வது மாடி, பிளாட் 58 2வது மாடி, பிளாட் 60 4வது மாடி, பிளாட் 61 5வது மாடி, மற்றும் எஃப் பிளாக்கில் பிளாட் 71/1, 71/2 1வது மாடி, பிளாட்களுக்கு தலா 1300 ச.அடி கட்டிடமும் அதற்கு பிரிக்கப்படாத தரை 421 சதுர மொத்தம் 2105 சதுர அடிமனையும் E&F பிளாக்கின் தரை தளத்தில் 1400 ச.அடி 4 கார் பார்க்கிங் ஷெட் கொண்ட சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட	No.91, Balavarayan Kulakarai Street, Kundrathur, Chennai - 600069. Petitioner -Versus- 1. Mr.S.Selvakumar, 2.National Insurance Company Limited, Chennai Division-XI,	கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் <u>அஞ்சல் வாக்குப் அறின்</u> இதனால் அங்கத்தினாகளுக்கு அறினிக்கப்படுவது எல அல்லது டெபாசிட்டரியுடனோ பதிவு செய்த அங்கத்தின	ற நிர்வாகம்) விதிகளின்படியான அறிவிப்பு ரிப்பு அனுப்பியது தொடர்பாக ள்னவென்றால், மின்னஞ்சல் முகவரியை நிறுவனத்துடனோ
Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) to transact the business as set out in the Notice dated 4th April 2024 of the EGM. 2. The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its Circular No. 2/2022 dated -May 5, 2022, General Circular No. 02 / 2021 dated January 13, 2021 read with General Circular No. 20 / 2020, General Circulars No. 17 / 2020 and 14 / 2020 dated May 5, 2020, April 13, 2020 and April 8, 2020, respectively (collectively referred to as "MCA Circulars"), read with Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/79 dated – May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	பிளாட் 61 5வது மாடி, மற்றும் எஃப் பிளாக்கில் பிளாட் 71/1, 71/2 1வது மாடி, பிளாட்களுக்கு தலா 1300 ச.அடி கட்டிடமும் அதற்கு பிரிக்கப்படாத தலா 421 சதுர மொத்தம் 2105 சதுர அடிமனையும் E&F பிளாக்கின் தரை தளத்தில் 1400 ச.அடி 4 கார் பாரிக்கிங் ஷெட் கொண்ட சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட	Chennai - 600069. -Versus- 1. Mr.S. Selvakumar, 2. National Insurance Company Limited, Chennai Division-XI,	அஞ்சல் வாக்குப் அறிவ இதனால் அங்கத்தினர்களுக்கு அறிவிக்கப்படுவது எல அல்லது டெபாசிட்டரியுடனோ பதிவு செய்த அங்கத்தில	<b>ரிப்பு அனுப்பியது தொடர்பாக</b> ள்னவென்றால், மின்னஞ்சல் முகவரியை நிறுவனத்துடனோ
2. The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its Circular No. 2/2022 dated -May 5, 2022, General Circular No. 02 / 2021 dated January 13, 2021 read with General Circular No. 20 / 2020, General Circulars No. 17 / 2020 and 14 / 2020 dated May 5, 2020, April 13, 2020 and April 8, 2020, respectively (collectively referred to as "MCA Circulars"), read with Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2020/79 dated – May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 trespectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	பிளாக்கில் பிளாட் 71/1, 71/2 1வது மாடி, பிளாட்களுக்கு தலா 1300 ச.அடி கட்டிடமும் அதற்கு பிரிக்கப்படாத தலா 421 சதுர மொத்தம் 2105 சதுர அடிமனையும் E&F பிளாக்கின் தரை தளத்தில் 1400 ச.அடி 4 கார் பார்க்கிங் ஷெட் கொண்ட சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆவ பதிவு செய்யப்பட்ட	Petitioner -Versus- 1. Mr.S.Selvakumar, 2.National Insurance Company Limited, Chennai Division-XI,	இதனால் அங்கத்தினர்களுக்கு அறினிக்கப்படுவது என அல்லது டெபாசிட்டரியுடனோ பதிவு செய்த அங்கத்தில	 ர்னவென்றால், மின்னஞ்சல் முகவரியை நிறுவனத்துடனோ
2021 dated January 13, 2021 read with General Circular No. 20 / 2020, General Circulars No. 17 / 2020 and 14 / 2020 dated May 5, 2020, April 13, 2020 and April 8, 2020, respectively (collectively referred to as "MCA Circulars"), read with Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2020/79 dated – May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	கட்டிடமும் அதற்கு பிரிக்கப்படாத தலா 421 சதுர மொத்தம் 2105 சதுர அடிமனையும் E&F பிளாக்கின் தரை தளத்தில் 1400 ச.அடி 4 கார் பார்க்கிங் ஷெட் கொண்ட சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட	1. Mr.S. Selvakumar, 2.National Insurance Company Limited, Chennai Division-XI,	அல்லது டெபாசிட்டரியுடனோ பதிவு செய்த அங்கத்தின	ர்னவென்றால், மின்னஞ்சல் முகவரியை நிறுவனத்துடனோ
May 5, 2020, April 13, 2020 and April 8, 2020, respectively (collectively referred to as "MCA Circulars"), read with Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and Circular number SEBI/HO/CFD/ CMD1/CIR/P/2020/79 dated – May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	சதுர மொத்தம் 2105 சதுர அடிமனையும் E&F பிளாக்கின் தரை தளத்தில் 1400 ச.அடி 4 கார் பார்க்கிங் ஷெட் கொண்ட சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட	2.National Insurance Company Limited, Chennai Division-XI,		
SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and Circular number SEBI/HO/CFD/ CMD1/CIR/P/2020/79 dated – May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	ச.அடி 4 கார் பார்க்கிங் ஷெட் கொண்ட சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட		கட்டம், பிரிவ 110-ன் கீம், சிரப்பக் கீர்மானங்கள் சம்பந்த	ளாகளுக்கு 10.04.2024 அன்று 2013 ஆம் ஆண்டு கம்பெனிகள் நமாக அங்கத்தினர்களின் ஒப்புதல் பெறுவதற்காக மின்னஞ்சல்
Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	சொத்தை தனது பாட்டி திருமதி கே.மீரா குமாரசாமியால் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண என். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட		மூலம் அஞ்சல் வாக்கு அறிவிப்பினை நிறுவனம் அனுப்ப	
without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act,	சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண் எண். 815/2008 ஆக பதிவு செய்யப்பட்ட	То	2014-ம் வருடத்தைய கம்பெனிகள் (மேலாண்மை மற்	றும் நிர்வாகம்) சட்டம் மற்றும் 2015ம் வருடத்தைய செபி
		Mr. S. Selvakumar, S/o. Mr. Samadhana Nadar.	(பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்	r) விதிகள், விதி 44–ண் படி மின்னணு மூலம் வாக்களிக்கும்
	23.04.2008 தேதியிட்ட செட்டில்மென்ட்	No.519, Ist Street, N.G.O Colony,		னல் செக்யுரிடிஸ் டெபாசிட்டரி லிமிடெட்–ஐ (NSDL) நிறுவனம்
MCA / SEBI Circulars, the Extra-Ordinary General Meeting of the Company is being held through VC / OAVM.	ஆவணம் மூலம் கிடைக்கபட்டது. மேற்படி	Padappai, Kancheepuram	நயமித்துள்ளது. ஆயக்குநாகள் குழு, திரு < ஸ்ராம், தொ பதிவை முறையாக மற்றும் நேர்மையாக நடத்துவதற்கு அ	ழில்முறை கம்பெனி செயலாளர், அவர்களை மின்னணு வாக்கு சூய்வாளராக அமர்க்கியள்ளது.
3.In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of the Companies	செட்டில்மென்ட் ஆவணமும் மற்றும் சில ஆவணங்களை எடுத்து கொண்டு	District Pin Code - 601 301. Notice		ில் அச்சடிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனமாக படிக்கு
(Management and Administration) Rules, 2014, as amended by the Companies (Management and Administration)	அச்சொத்துக்களை குறித்து ஒரு குடும்ப	Please take notice the above	வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உறுப்பி	ினர்கள் கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ளுமாறு
Amendment Rules, 2015 and Listing Regulations, the Company is pleased to provide its members holding shares either in	ஏற்பாடு செய்ய எண்ணி சட்ட கருத்து பெருவதற்காக கடந்த 28.03.2024 ஆம் தேதி	Petitioner has filed the above M.C.O.P No.3642/2023 and the	கேட்டுக்கொள்கிறோம்.	
physical form or in dematerialized form, as on the cut-off date being 25th April 2024, with facility of e-voting ("remote e-voting") for the EGM, through electronic services provided by National Securities Depository Ltd. (NSDL) to enable them to cast their	மாலை 5 மணி அளவில் வழக்கறிஞரை	said case is posted to 25.04.2024	வ. . விவாங்கள்	னிரிவான னிலாங்கள்
vote on all the resolutions as set out in the said Notice. All the members are informed that:	பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ருக்மணி லட்சுமிபதி சாலை அருகில்	for lst Respondent appearance.	नाल्यंग.	
All the Business as set out in the Notice dated 4th April 2024 may be transacted through electronic means by remote	உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்று	That Ist Respondent hereby directed to appear on 25.04.2024	1 மின்னணு வாக்கு படிவம் மூலம் நடத்தப்பட	அ) திரு. விஜய் சங்கர் அவர்களை (DIN: 00007875) சுயேச்சை
e-voting.	நிழற்ப்படங்கள் எடுத்துக் கொண்டு அவர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பும் வழியில்	at 10.30 A.M before the Hon'ble	வேண்டிய சிறப்பு வர்த்தகங்கள் பற்றிய அறிக்கை	இயக்குனராக 5 (ஐந்து) ஆண்டுகளுக்கு நியமனம் தொடலாக்கு வியாக் வளிர்கள்
ii. The Notice convening the Extra-Ordinary General Meeting was sent in electronic form on 10th April 2024 to those Members	அசல் ஆவணங்களை சரி பார்த்த போது	Motor accident Claims Tribunal Special Judge-I at Chennai		செய்வதற்கு ஒப்புதல் அளித்தல். ஆ) திரு. ஷைலேஷ் ஹரிபக்தி அவர்களை (DIN: 00007347)
of the company whose email addresses are registered with the company/Depository Participants and physical copy to all	மேற்படி அசல் செட்டில்மென்ட் ஆவணம் மற்றும் தந்தையின் இறப்பு, வாரிசு	either to person or through a		ஆடதாடு. வைதலைஷ் ஹாயகது அவாகவை (பா. 00007347) சுயேச்சை இயக்குனராக 5 (இந்து) ஆண்டுகளுக்கு
members appearing in the Register of members as on 5th April 2024.	சான்றிதழ்கள் வரும் வழியில் எங்கோ	pleader and state objection if any failing which the Hon'ble Court		நியமனம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தல்.
iii.The date and time of commencement of remote e-voting: 29th April 2024 at 9.00 AM.	தவறி விழுந்து விட்டதை அறிந்தார். மேற்படி தவறிய அசல் ஆவணங்கள்	will be pleased to pass exparte		இ நிறுவனத்தின் தகுதியான ஊழியர்களுக்கு 'டிவிஎஸ்
iv.The date and time of end of remote e-voting: 1st May 2024 at 5.00 PM.	எவருக்கேனும் கிடைத்தாலோ அல்லது	order against you.		மோட்டார் நிறுவன ஊழியர் பங்கு விருப்பத் திட்டம்' (''ESOP'') ஒப்புதல் அளித்தல்.
v. The cut-off date for determining the eligibility to vote by remote e-voting or at the EGM and determination of e-voting rights:	எவரேனின் உடமையில் இருந்தாலோ அதை என்னிடம் கீழ் கண்ட விலாசத்தில்	By order of the court G.Thamizh selvam		( டன் / ஒப்புதல் அள்ததல். ஈ) டினிஎஸ் மோட்டார் நிறுவன ஊழியர் பங்கு விருப்பத்
25th April 2024.	உடன்டியாக ஒப்படைக்க வேண்டியது	Counsel for Petitioner		திட்டத்தை செயல்படுத்துவதற்கு, டிவிஎஸ் மோட்டார்
vi. Those persons who have acquired shares and have become members of the Company after the dispatch of Notice of EGM through electronic form and holding shares as of the cut-off date i.e. 25th April 2024, may obtain the login ID and password	என அறிவிக்கப்படுகிறது. N.சந்திர சேகர், வழக்கறிஞர்,	BEFORE THE HON'BLE		நிறுவனத்தின் பங்குகளை டி.விஎஸ்எம் எம்ப்ளாயீஸ்
by sending a request at evoting@nsdl.co.in.or yuvraj@integratedindia.in. However, if you are already registered with NSDL	எண்.124, ஐயா முதலி தெரு,	X1 TH ASSISTANT CITY CIVIL		ஸ்டாக் ஆப்ஷண் டிரஸ்ட் மூலம் வாங்குவதற்காகவும், அதன் பொருட்டு நிதி உதனி வழங்குவதற்காகவும்
for remote e-voting then you can use your existing user ID and password for casting your vote.	சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.2 Ph. 919444250551.	COURT, CHENNAI-104 O.S.No. 241 of 2024		ஜப்புதல் அளித்தல்.
vii.Shareholders who would like to express their views/have questions may send their questions in advance least 7 (seven)	BEFORE THE MOTOR	C. Pradeep Kumar,		
days prior to the meeting i.e. on or before 25th April 2024 mentioning their name demat account number/folio number, email	ACCIDENT CLAIMS	S/o M.Chokalingam, Door No. 9A/31, Thangavel pillai	2 அறினிப்பினை அனுப்பி முடித்த நாள்	10.04.2024
id, mobile number at sectl@wsigroup.in. The same will be replied by the company suitably at the EGM.	TRIBUNAL CHENNAI (SPECIAL JUDGE - I SCC)	Thottam, 2nd Street, Korukkupet,	3 மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான உரிமையை நிர்ணயம் செய்யும் நாள்	05.04.2024
viii. The remote e-voting module shall be disabled by NSDL for voting after 5.00 PM on 1st May 2024. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently.	AT CHENNAI	Chennai -600 021Plaintiff -Vs-	4 மின்னணு வாக்கு பதிவு தொடங்கும் நாள்.	11.04.2024 കന്താര 09.00 ഥൽമി (IST)
ix.Only those Members/Shareholders, who will be present in the EGM through VC/OVAM facility and have not casted their	<b>M.C.O.P.No. 3641 / 2023</b> Mrs. S. Thilagavathi,	Manogaran, S/o Durai,		
vote on the Resolutions through remote e-voting and are not barred from doing so, shall be eligible to vote through e-voting	W/o.Late Mr. Sundaravelu	No.7/Ĭ, Maduraimuthu Street, Ranganathan Puram,	5 மின்னணனு வாக்கு பதிவு முடியும் நாள். இந்த நாளுக்குப்பின் மின்னணை மூலம்	10.05.2024 ഥന്തരം 05.00 ഥത്തി (IST)
system in the EGM.	No.1, Mettu Street, Kundrathur,	Korukkupet, Chennai–600 021.	வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட மாட்டாது.	
x.A member may participate in the EGM even after exercising his right to vote through remote e-voting but shall not be	Chennai–600 069Petitioner Vs	Defendant	6 நிறுவனத்தால் வாக்குப்பதிவு முடிவுகள்	சனிக்கிழமை, 11.05.2024 அன்றோ அதற்கு முன்னரோ
allowed to vote again at the EGM.	1) Mr.S.Selvakumar	My client C.Pradeep kumar, S/o M.Chokalingam has filed a		கம்பெனியின் பதிவு அலுவலகம் "சைதன்யா", எண்.12,
xi. The attendance of the members attending the EGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the	2) National Insurance Company Limited, Chennai Division-XI	suit for Recovery of Arrear rent,	மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் இணையதளம்	காதர் நவாஸ் கான் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை600006 மற்றும் கம்பெனியின் இணையதளம்:www.lvsmotor.com
quorum under section 103 of the Companies Act, 2013.	Respondents	on the file of Xlth Assistant City Civil Court, Chennai-600 104,	7 மின்னணவு வாக்கு, பற்றிய அறினிப்பு	
xii. Members whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the	To Mr.S.Selvakumar	in O.S No. 241 Of 2024 against	வெளியிடப்படும் கம்பெனி மற்றும்	www.tvsmotor.com / www.evoting.nsdl.com
depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the EGM.	S/o.Mr. Samadhana Nadar,	you. When the above Suit came up for hearing before the above	ஏஜென்ஸியின் இணையதளம்	
xiii.Website address of the Company, where Notice of EGM is displayed: www.wsindustries.in and also on the website of Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.	No.5/9, 1st Street, N.G.O.Colony, Padappai,	said Hon'ble Court on 04.04.2024	8 மின்னணு வாக்கு பற்றிய குறைகள் இருந்தால்,	
com respectively and on the website of National Securities Depository Limited (NSDL), agency for providing the Remote	Kancheepuram District–601 301	for service of notice, the Hon'ble Court was pleased to order notice	தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் விவரங்கள்	கம்பெனி செயலாளர் மின்னஞ்சல் : contactus@tvsmotor.com,
e-Voting facility i.e. https://vww.evoting.nsdl.com.	<u>NOTICE</u> Please take notice the above	to you, through paper publication		corpserv@integratedindia.in
xiv.In case of any queries, members may refer the Frequently Asked Questions (FAQs) for members and remote e-voting user	Petitioner has filed the above	returnable on 26.04.2024.		தொலைபேசி எண்கள் : 044-28332115
manual for members available at the Downloads section of www.evoting.nsdl.com or call at 022 - 4886 7000.	M.C.O.P.No. 3641/ 2023 and the said case is posted 25.04.2024	Hence you are hereby called upon to appear before the		NSDL : Ms பல்லனி மாத்ரே, மேலாளா், NSDL மின்னஞ்சல் : evoting@nsdl.co.in
xv.The Company has appointed Mrs.Lakshmmi Subramaniam, Practising Company Secretary as the scrutinizer for	for 1st Respondent appearance.	Hon'ble XIth Assistant City Civil		தொலைபேசி எண்கள் : 022- 48867000/ 022 - 24997000
conducting the remote e-voting and also e-voting process during the EGM in a fair and transparent manner.	That 1st Respondent hereby directed to appear on 25.04.2024	Court, Chennai-600 104, in O.S No. 241 of 2024 on 26.04.2024		அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் மின்னணு
xvi.Contact details of the person responsible to address the grievances connected with remote e-voting.:- Mr. B. Swaminathan, Company Secretary, Address 108, Mount Poonamallee Road, Porur, Chennai 600 116. Email Id: sectl@	at 10.30 a.m. before the Hon'ble	at 10.30 am either in person		மூலம் வாக்களிக்கும் முறை பற்றிய கையேடு www.evoting.nsdl.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கப்
swaminalian, Company Secretary, Address 106, Mount Poonannailee Road, Porur, Cherniai 600 116. Email 10. seculo wsigroup.in.	Motor Accident Claims Tribunal Special Judge–I at Chennai	or by pleader duly instructed and able to answer all material		பிரிவில் கிடைக்கும்.
xvii.Please keep your updated email ID registered with the RTA/ your Depository Participant to receive timely	either to person or through a	questions relating to the above	 மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாக அங்கக்	 தினர்கள், தங்களது மின்னஞ்சல் முகவரிகளை அவர்களது
communication.	pleader and state objection if any failing which the Hon'ble Court	Suit. Failing which the matter will	டைபாசிட்டரி பார்ட்டிசிபெண்டிடம் பதிவு செய்து கொள்ள	க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
By the Order of the Board of Directors of W.S. Industries (India) Limited	will be pleased to apss exparte	be decided in your absence. S.Thamizharasi.M.L.,		இயக்குநர் குழுவின் உத்தரவுப்படி பகிசன் மோட்டார் தம்புனி லிலிப்பட்டல்காக
Place: Chennai B.Swaminathan	order against you. G.Thamizh Selvam	G. Vinu. MBA, LLB (Hons)	சென்னை	டினிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட்டிற்காக К S  ரநீநிவாஸன்
Date: 11th April 2024 Company Secretary	Counsel for Petitioner	T.R.Malinisree.B.A,LLB(Hons) Counsel for Plaintiff	ஏப்ரல் 10, 2024	கம்பெனி செயலாளர்